

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

வெலிகெபொல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, மற்றும் பொருண்மையான கணக்கீட்டு கொள்கைகளுக்குரிய தகவல்களும் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புகளை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) ஆம் உப பிரிவின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புகளில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களினால் ஏற்படும் தாக்கத்தைத் தவிர்த்து வெலிகெபொல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும், காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் வெளிப்படுத்தப்படுகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன் இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்புபட்ட நிருவகிக்கும் தரப்பினர்களின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16 (1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகள் முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

என்னால் தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போதும் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டு விடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமான தன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- கணக்கீட்டு கொள்கையின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களின் பொருத்தமான தன்மையை மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.

முடியுமான அளவு மற்றும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு கணக்காய்வு விடயப் பரப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பில் பார்க்கும் போது பிரதேச சபையின் பணிகளை தொடர்ச்சியாக மதிப்பாய்வு செய்வதற்கு இணங்கக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் கட்டமைப்பு நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான முறையில் பேணப்படுகின்றதா,
- ஏதேனும் பொருத்தமான எழுத்துமூல சட்டமொன்றிற்கு அல்லது சபையின் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடொன்றிற்கு இணங்க பிரதேச சபை செயற்பட்டுள்ளதா,
- தனது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா,
- வளங்கள் சிக்கனமாகவும், வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லையினுள் மற்றும் உரிய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா,

1.5 ஏனைய சட்டரீதியான தேவைப்பாடு தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடு உள்ளடக்கப்பட்டுள்ளது

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்கியுள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(i)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 04 கட்டுமானங்களின் பெறுமதி ரூபா 4,226,232 குறைத்து மூலதனமாக்கப்பட்டிருந்த காரணத்தால், நடைமுறையல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதன ஈட்டத்திற்கான வருமானத்தின் பங்களிப்பு கணக்கு அந்தப் பெறுமதியால் குறைத்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றுக்களின் மூலம் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	மூலதனச் செலவினங்கள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(ஆ) 2019 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டிருந்த 08 கணினி கதிரைகளின் பெறுமதி ரூபா 709,200 இனால் அதிகரித்து மூலதனமாக்கப்பட்டிருந்த காரணத்தால் நடைமுறையல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதன ஈட்டத்திற்கான வருமானத்தில் பங்களிப்புக் கணக்கு அந்த பெறுமதியால் அதிகரித்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றுக்களின் மூலம் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	மூலதனச் செலவினங்கள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(இ) உழவு வண்டியின் ட்ரேலர் பெறுமதி இரு தடவை மூலதனமாக்கப்பட்டிருந்த காரணத்தால் நடைமுறையல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதன ஈட்டத்திற்கான வருமானத்தில் பங்களிப்புக் கணக்கு ரூபா 137,000 இனால் அதிகரித்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றுக்களின் மூலம் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	மூலதனச் செலவினங்கள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(ஈ) மீளாய்வாண்டுக்கான கணக்காய்வுக் கட்டணங்களுக்காக ஒதுக்கங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.	திரண்ட நிதியத்தில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	செலுத்த வேண்டிய செலவினங்களுக்கு ஒதுக்கங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

(உ) ஆண்டின் இறுதியில் நிலவிய களஞ்சிய இருப்பினை கணக்கு வைக்க முடியாத காரணத்தால் நடைமுறை சொத்துக்கள் மற்றும் தொழிற்பாட்டு மிகை ரூபா 609,492 இனால் குறைத்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றுக்களின் மூலம் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	இருப்புப் பெறுமதிகள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(ஊ) ஒப்பந்ததாரர் ஒருவரால் நீர் செயற்திட்டமொன்றுக்காக கொண்டுவரப் பட்டிருந்த ரூபா 244,000 தொகையான நீர் உபகரணங்கள் இறுதி இருப்பிற்கு உள்ளடக்கப்பட்டிராத காரணத்தால் நடைமுறைச் சொத்துக்கள் மற்றும் தொழிற்பாட்டு மிகை அந்த அளவினால் அதிகரித்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றுக்களின் மூலம் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	சரியான கணக்குகள் சீராக்கம் செய்யப்பட வேண்டும்.
(எ) ஆண்டுக்குரிய வருமானங்கள் ரூபா 108,000 வைப்புக் கணக்கிற்கு செலவு வைக்கப்பட்ட காரணத்தால் செயற்பாட்டு மிகை அந்த அளவினால் குறைத்தும், நடைமுறைப் பொறுப்புகள் அந்த அளவினால் அதிகரித்தும் காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றுக்களின் மூலம் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	வருமானங்கள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை
சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காத சந்தர்ப்பங்கள் பின்வருமாறு.

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு	இணக்கமின்மைகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணக் கோவையின் நிதிப்பிரமாணம் 371(2)	2007 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டிருந்த ரூபா 619,642 தொகையான முற்பணங்கள் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் தீர்க்கப்பட்டிருக்கவில்லை.	தீர்க்கப்படாத முற்பணங்களை துரிதமாக தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதிப் பெறுபேறுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக்கூற்றுக்களின் படி 2024 திசம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 15,007,593 தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு உடனொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 4,630,332 தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

வருமான மூலம்	மதிப்பீட்டு வருமானம்	2024			2023			திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
		சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரி மற்றும் வரி	11,647,648	13,178,059	13,409,263	5,260,485	11,793,364	12,465,218	12,109,948	5,542,701
வாடகை	11,097,160	11,147,744	10,588,768	806,632	9,150,546	10,091,636	10,279,253	243,196
அனுமதிப் பத்திரக் கட்டணம்	1,550,000	1,645,950	1,496,763	155,187	1,400,500	1,540,350	1,660,350	6,000
ஏனைய வருமானங்கள்	24,798,000	16,277,497	17,361,943	3,325,715	19,496,500	15,578,777	14,081,483	4,409,721
மொத்தம்	-----	-----	-----	-----	-----	-----	-----	-----
	<u>49,092,808</u>	<u>42,249,250</u>	<u>42,856,737</u>	<u>9,548,019</u>	<u>41,840,910</u>	<u>39,675,981</u>	<u>38,131,034</u>	<u>10,201,618</u>

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

மீளாய்வாண்டு இறுதித் திகதியில் உள்ளவாறு ரூபா 1,555,391 தொகைக்கான நிலுவை வீதவரி மீதியில் 05 வருடங்களை விட பழமையான முன்கொண்டுவரப்படும் ரூபா 1,081,973 இற்கான 226 வீதவரி அலகுகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

சபையின் கருத்துரைகள்

தொடர்ந்தும் நிலவும் நிலுவைத் தொகைகளை அறவிடுவதற்கு நடமாடும் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் ஆதனங்களை தடை செய்வதற்கு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

சிபாரிசு

நிலுவை வருமானம் விரைவாக சேகரிக்கப்பட வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 அதிகாரசட்டத்தினால் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்றுவதில்

பிரதேச சபை அதிகாரசட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் பொது சுகாதாரம், பொதுப் பாவனைச் சேவைகள், பொது வீதி தொடர்பான விடயங்களை முறைமைப்படுத்துதல் மற்றும் நிருவகித்தல், பொதுமக்களின் நல்வாழ்வு, வசதிகள், நலன்புரி என்பனவாக சபையினால் நிறைவேற்றப்பட வேண்டியிருந்த செயற்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே தரப்படுகின்றன.

3.1.1 திண்மக்கழிவு முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புகள்

ரூபா 4,413,445 கிரயமான 2022 திசெம்பர் 31 ஆந் திகதியன்று பணிகள் நிறைவு செய்யப்பட்டிருந்த கழிவு நிலையத்தின் சேதனப் பசளை உரம் தயாரிக்கும் பணியானது மீளாய்வாண்டின் இறுதித் திகதி வரையிலும் ஆரம்பிக்கப்பட்டிராததுடன், தினசரி சேகரிக்கப்படும் உக்கக்கூடிய குப்பைக் குழிகளை வெட்டி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சபையின் கருத்துரைகள்

சேதனப் பசளை தயாரிக்கும் பணிகளைத் தொடங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சிபாரிசுகள்

சேதனப் பசளை தயாரிக்கும் பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்

ரூபா 310,455,713 கூட்டுத்தொகையான 02 சொத்து விடயங்களுக்குரிய நிலையான சொத்துக்கள் பதிவேடு நாளதுவரையாக்கப்பட்டிராததுடன், விரிவான பட்டோலைகளும் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரைகள்

அது சரியாகப் நாளதுவரையாக்கப்பட்டு, 2025 இல் சமர்ப்பிக்கப்படும்.

சிபாரிசுகள்

நிலையான சொத்துப் பதிவேடு புதுப்பிக்கப்பட்டு விரிவான அட்டவணைகள் தயாரிக்கப்பட வேண்டும்.

3.3 தொழிற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்

2034 நீர் பாவனையாளர்களை கொண்ட 05 நீர் செயற்திட்டங்களின் நீர் உவர் தன்மை மற்றும் சேறும் சகதியுமாக இருப்பதால் வடிகட்டப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்ட போதிலும், இந்த பரிந்துரைகள் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும், மீளாய்வாண்டின் இறுதியில் உள்ளபடியாக அறவிடப்பட வேண்டிய தண்ணீர் கட்டணம் ரூபா 1,729,180 2025 மார்ச் வரையிலும் வசூலிக்கப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரைகள்

புதிய தொழிற்சாலைகளுக்கான நிதியேற்பாடுகள் கிடைத்த பின், நீர் சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்ள முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், நிலுவைத் தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றமை.

சிபாரிசு

தண்ணீரை சுத்திகரித்து விநியோகிக்கவும் நிலுவைத் தொகையை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.4 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) கைத்தவிர்க்கப்பட வேண்டியதாக 2020 யூன் 01 ஆந் திகதி பரிந்துரைக்கப்பட்டிருந்த 02 வாகனங்கள் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் கைத்தவிர்க்கப்பட்டிராததுடன், பழுதுபார்க்கப்பட்டு ஓட்டத்தில் ஈடுபடுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த 02 வாகனங்கள் பழுதுபார்க்கப்பட்டிருக்கவில்லை. (ஆ) 2023 ஆம் ஆண்டுக்குரிய பொருள் மெய்மையாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூபா 30,000 40 கொடிக் கம்பங்கள் மற்றும் ரூபா 169,392 பெறுமதியான 153 கல்வனேற்றப்பட்ட கொடிக் கம்பங்களின் பற்றாக்குறை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கையைப் பெற்ற பிறகு, அப்புறப்படுத்தும் பணியை மேற்கொள்ளலாம் மற்றும் மிதிவண்டியை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது. பழுதுபார்க்க பரிந்துரைக்கப்பட்ட கெப் வண்டியின் பழுதுபார்த்தல் பயனுள்ளதாக இல்லை என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாகாண சபையால் விசாரணை நடத்தப்பட்டது, மேலும் அந்த விசாரணை அறிக்கையைப் பெற்ற உடனேயே மேலும் பணிகளை மேற்கொள்ளலாம்.	பழுதுபார்ப்பு அல்லது அப்புறப்படுத்தும் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும். நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.